

Kerala Gazette No. 3 dated 17th January, 2017.

**PART I**

**Section iii**



**കേരള அரசു**

சட்ட (சட்டமியற்றல்-சி) துறை

அறிக்கை

எண் 19314/ச. இ. சி. 3/2015/சட்டம்.

திருவனந்தபுரம், 2015 அக்டோபர் 3  
1191 கன்னி 17/  
1937 அஸ்வினம் 11.

2015 அக்டோபர் 3-ம் தேதி கேரள ஆளுநரால் விளம்பர அறிக்கை செய்யப்பட்ட பின்வரும் அவசரசட்டம் பொதுமக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது.

ஆளுநரின் ஆணைப்படி,

எஸ். குமாரி சுதா,

சட்டத்துறை சிறப்புசெயலாளர்.

2015-ன் அவசரசட்டம் எண் 18

**2015-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (திருத்த) அவசரசட்டம்**

1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய அவசரசட்டம்.

முகவுரை.—1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டம் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதாலும்;

இந்தியக்குடியரசின் அறுபத்தி ஆறாம் ஆண்டில் பின்வருமாறு சட்டமாக்கப்படும்:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்.—(1) இந்த அவசரச்சட்டம் 2015-ன் கேரள பஞ்சாயத்துராஜ் (திருத்த) அவசரச்சட்டம் என அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக நடைமுறையில் வரும்.

2. 1994-ன் 13-வது சட்டம் தற்காலிகமாக திருத்தம் செய்யப்பட வேண்டியதாகும்.—இந்த அவசரச்சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில், 1994-ன் கேரள பஞ்சாயத்துராஜ் சட்டம் (1994-ன் 13) (இதற்குப்பிறகு முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3 முதல் 8 வரை குறிப்பிடப் பட்டுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு நடைமுறையில் இருக்கும்.

3. பிரிவு 2-ல் திருத்தம்.—முதன்மை சட்டத்தின் பிரிவு 2-ன் (vi) துணைப் பிரிவுக்கு பதிலாக கீழே கூறப்படுகின்ற துணைப்பிரிவு சேர்க்கப்படவேண்டும், அதாவது:—

“(vi) ‘கம்மிட்டி அல்லது குழுமம்’ எனில் இந்த அவசரச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிலையான கம்மிட்டியோ ஏதேனும் சிறப்பு தேவைக்காக பஞ்சாயத்தால் உருவாக்கப்பட்ட பிற ஏதேனும் கம்மிட்டியோ குழுமமோ என்று பொருள்படும்;”.

4. பிரிவு 35-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 35-ன் துணைப் பிரிவு (1)-ல் துணைப்பிரிவு (ஆர்)-க்கு பிறகு கீழே கூறக்கூடிய துணைப்பிரிவு சேர்க்க வேண்டும், அதாவது:—

“(எஸ்) ஒரு தொகுதியின் வார்டின் அடிப்படையில் எச்சரிக்கை குழுமம் உருவாக்கிய நாள் முதல், தாம் கண்வீனராக இருக்கின்ற மேற்குறிப் பிட்ட வார்டு அளவிலான எச்சரிக்கை குழுமத்தின் மாதாந்திர கூட்டம் குறிப்பிட்ட முறையில் அழைத்து சேர்ப்பதற்கு தொடர்ச்சியாக மூன்று முறை வீழ்ச்சி ஏற்படுத்தவோ;”.

5. பிரிவு 163-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 163-ன் (1)-ஆம் உட்பிரிவு (1)-ல் “கல்வி” என்ற வார்த்தைக்கு பிறகு “பெண்களினுடையவும் குழந்தைகளினுடையவும் பாதுகாப்பு” என்ற வார்த்தைகள் சேர்க்க வேண்டும்.

6. பிரிவு 164-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 164-க்கு பிறகு கீழே கூறக்கூடிய பிரிவுகள் சேர்க்க வேண்டும், அதாவது:—

“164எ. எச்சரிக்கை குழுமங்களின் உருவாக்கம்.—(1) ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும், அந்த கிராம பஞ்சாயத்தின் எல்லைக்குள்ளில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக எழுகின்ற வன்முறைகளையும் உரிமை மறுப்பு களையும் தடைசெய்வதற்கு அவர்களின் தகுதியையும் பதவியும் உயர்த்துவதற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் தொகுதியிலும் செயல்படுகின்ற எச்சரிக்கை குழுமங்கள், 2015-ன் கேரள பஞ்சாயத்து ராஜ் (திருத்த) அவசரச்சட்டம் நடைமுறையில் வந்து தொண்ணூறு நாட்களுக்குள் நிர்ணயம் செய்யப்படுகின்றபடி உருவாக்க வேண்டும்.

(2) கிராம பஞ்சாயத்து அளவில் உருவாக்குகின்ற குழுமம் கிராம பஞ்சாயத்து அளவில் எச்சரிக்கை குழுமம் என்றும் தொகுதியளவில் உருவாக்குகின்ற குழுமம் வார்டு அளவில் எச்சரிக்கை குழுமம் என்றும் அறியப்படும்.

(3) கிராம பஞ்சாயத்து அளவிலான எச்சரிக்கை குழுமத்தின் தலைவர் பஞ்சாயத்து தலைவராக இருப்பதும் கூட்டங்கள் அழைத்து சேர்த்தல் மற்றும் கூட்டங்களின் தலைமை பொறுப்பை ஏற்பதும் போன்றவை இவரின் பொறுப்பாகயிருப்பதுமாகும்.

(4) வார்டு அளவில் எச்சரிக்கை குழுமத்தின் கண்வீனர் அந்த தொகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்ற கிராம பஞ்சாயத்தின் உறுப்பினராக இருக்கவேண்டியதும் கூட்டங்கள் அழைத்து சேர்த்தல் மற்றும் கூட்டங்களில் தலைமை பொறுப்பில் இருத்தல் போன்றவை மேற்குறிப்பிட்ட உறுப்பினரின் பொறுப்பாக இருக்கவேண்டும்.

(5) வார்டு அளவிலான எச்சரிக்கை குழுமத்தினுடையவும் கிராம பஞ்சாயத்து அளவிலான எச்சரிக்கை குழுமத்தினுடையவும் கூட்டங்கள் எல்லா மாதமும் குறைந்தது ஒரு முறையேனும் அழைத்து கூட்ட வேண்டியதும் இரண்டு கூட்டங்களுக்கு இடையான இடைவெளி முப்பது நாட்களில் அதிகமாகவும் கூடாததுமாகும்.”.

7. பிரிவு 254-ல் திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 254-ன் உட்பிரிவு (2)-ன் துணை உட்பிரிவு (x)-க்கு பிறகு பின்வரும் பிரிவுகள் சேர்க்கவேண்டும், அதாவது:—

“(xஎ) “கிராம பஞ்சாயத்தின் கிராம பஞ்சாயத்து தொகுதி மட்டத்திலும் அளவிலும் எச்சரிக்கை குழுமங்களும் உருவாக்க வேண்டியதும் அவற்றின் அமைப்பும் பொறுப்புகளும் கடமைகளும் நிர்ணயம் செய்வதும் தொடர்பாக”.

8. அட்டவணைக்கான திருத்தம்.—முதன்மைச்சட்டத்தின் பிரிவு மூன்றின் அட்டவணையில் "கிராம பஞ்சாயத்தின் பொறுப்புகள்" என்ற தலைப்பின்கீழ் "சி. மண்டல அடிப்படையிலுள்ள பொறுப்புகள்" என்ற உட்பிரிவின்கீழ் இனம் XIII-ல் துணை இனம் 6-ஆக பின்வரும் துணைப்பிரிவு சேர்க்க வேண்டும், அதாவது:—

"6. கிராம பஞ்சாயத்து அளவிலும் சட்ட தொகுதி அளவிலும் எச்சரிக்கை குழுமங்கள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்;".

பி. சதாசிவம்,  
ஆளுநர்.